

## SUPPLEMENT

10

# The Ceylon Government Gazette,

## PART III.

**FRIDAY, JUNE 29, 1900.**

## **NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.**

[Notice under Ordinance No. 1 of 1897 as amended by No. 1 of 1899.]

**T**AKE notice, that unless within three months from the 8th day of June, 1900, the persons, if any, who claim any interest in the land hereinafter mentioned, appear before me at my office at Matara and make claim to the said land or to some interest therein:

I, John Penry Lewis, Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897, in pursuance of the powers in me vested by Ordinance No. 1 of 1897 as amended by No. 1 of 1899, shall declare by writing under my hand that the said land, to which no claim has been made, is the property of the Crown.

J. P. LEWIS,  
Special Officer.

*Description of Land referred to.*

The land commonly called or known as Wewdettahena, situate in the village of Narawelpita in the Kandaboda patta  
of the Matara District, in the Southern Province, containing in extent 9 acres and 30 perches, shown in W. L. O. S. No. 79  
as described in the annexed certified tracing therefrom, and bounded as follows : on the north by Dandugasawarawatta belonging  
to A. Dantwua and others; on the east by Udalinda Aramba or Udumullewitta belonging to N. Andirisa and others, Kosgahawatta  
belonging to H. A. Siadorisa and others, Tennapitawatta belonging to H. A. Siadorisa and others, Mitiyawatta belonging to  
H. Karo ; on the south by Puwakgahamedadeniya belonging to H. Karo (861), Kekunagahaliyadda belonging to  
H. A. Siadorisa and others ; on the west by Pahaladeniya Pahalakela belonging to H. A. Siyadorisa and others, Dandugasara  
Pahaladeniya belonging to H. A. Sivadorisa and others, and Dandugasara Ihaladeniya belonging to H. A. Sivadorisa and others.

වැඩි 1900 කුට්ටු දූතී මය 8 වෙනි දින සිටි තුන්මාසයක් ඇතුළත්ද වෙනි පහත දක්වන ඉඩම්වල හෝ එස්ථි කොටසකට හෝ අධිකීක්ෂණ තුළෙකටවාය කිහින යම් කෙරෙන්න ඇත්තෙම් රී අය විසින් මාතර මගේ කිරීතෝරුවේද මා ඉදිරිපිටට ඇත්තේ පෙනී සිටි එකී ඉඩම්වල හෝ එකී කොටසකට අසින් කම පෙන්වා, සිරින්ට නොයුදුතෙන් එවැනි 1897 හෝ, මාත්මර 1 නේ ආණුප්‍රාග්‍රහී ප්‍රකාරයට පත්කරන වියේ මූලාදුන් දානාන්තරය දරණ ජේන් පැනරි එස්ථි යන මට වැනි 1897 හෝ නාම්මර 1 නේ සහ වැනි 1899 මේ නාම්මර 1 නේ ආණුප්‍රාග්‍රහී එලින් ලැබේ තිබෙන බලුදේ ප්‍රකාරයට අධිකීවාසිකම් නානායි යාපු එකී ඉඩම්වල රුපසන්නාක ඉඩම්වල සිඟා, මගේ අත්සය ඇති ලියවීල්ලක්ව මා, විසින් ප්‍රකාශකරණ බව මෙයින් ද යෙහා සූත්‍රයේ.

ජේ. එස්. එච්. සිංහ,  
විශේෂ මුදාදතිය, වමිකා.

ବୁଦ୍ଧିମେ ନୋରତ୍ତିର୍କ.

දකුණු පලාතට අසිනි මාතර දිස්ත්‍රික්කේ කන්දබඩපත්තුවේ නරවැලුපිට යන ගම පිහිටි,  
ක්‍රීඩා මෙම සම්බන්ධ ප්‍රාග්ධනීක සිතියමේ පෙනෙන අක්කර තිකුරු, පර්ටවස් 30ක් විම්තරම් ඇති  
සාමාන්‍යවස්සයෙන් වැට්ටිදායේන්න සියන් තෙන්, ගෙන්, න් එම්මින් දැනගත් නිබෙහ W. L. O. S. නොම්  
මර 7/1 මේ සියියමේ පෙනෙවන තිම්කවිටියට මාසිල් උරුණුවට එම දැන්ගුවට සහ තවත් අයවැන්ට අසිනි  
දැනු නැඟු ආරේ වන්නයි; නැගෙනුගුරුව ඇත්තේ. අය්දරියාට සහ තවත් අයවැන්ට අයිති උබදිදාරුව  
නොහැකියා උඩුමුල්ලේල්වත්තාද, එම්. එම් සියඳුයාරියාට සහ තවත් අයවැන්ට අයිති කොශිගතවනයි,  
එම අයවැන්ට අයිති තැන්තිපිටවත්තාද, එම්. කරෝට අයිති මිටියවත්තාද; දකුණ්ට එම අයට අයිති

இவ்வரிலித்தலின் திகதியாகிய 1900 ம் பூ-த்து ஆண்டு, மரசத் திற்குள்ளாக இன் சீர் விவரித்திருக்கும் காணியில் எவ்வித உடன்தையேலும் தங்களுக்குண்டுடன் விரித்தப்போக வோர்கள் யருமிருந்தால், அவர்கள் என்முன்பாக மாத்தறை என்ற கந்கோரில் தெரிப்பட்டு மேற்படி காணிக்கு அல்லது அதில் யாதும் உரிமை அல்லது உடன்தை காண்பியாகிறான்தால், 1897 ம் பூ-த்து முதலாம் கொம்பாக் கட்டடத்தின்பெரும்பான் ஒத்தியோகங்களாக ஜேன் பென்றி வெவின் குடிய நம்பில் 1897 ம் 1899 ம் பூ-த்து


1 ம் இக்கக் கட்டளைச்சட்டத்தினால் கொடுத்திருக்கும் தத்தவாதத்தைக்கொண்டு என்கையொப்பமிட்டு ஏழுத்து மூலமாய் சொல்லப்பட்ட காணிக்கு உரித்தானி வெளிப்படாவிட்டில் முடிக்குரிய ஆதனமென்ற வெளியங்கப்படுத்துவேன்.

ஜே. பி. லுவிஸ்,  
குறிப்பான உத்தியோகண்டர்.

## சொல்லப்பட்ட காணியின் விவரம்

தன் மாகாணத்தின் மாத்துறை டிஸ்டிரிக்ஷனில் கண்டபடப்பட்டு வரவேயைச் சேர்ந்த நலவுள்பிட்டை என்னும் கிராமத்திலுள்ள W. L. O. S. கொம்பர் 79 ம் அளவுக்கடதாசியில் காணப்படும் பிரிவுபடி வெவ்வெத்துடே கேள் யென்று பொதுவார்ய்ச் சொல்லப்படுகிறது. அல்லது அறியப்படுகிற இத்தோட்டினத்திற்குக்கும் அட்சரத்தால் உறுதிப்படுத்தி குறிகப்பட்ட டாப்பில் விவரிக்கப்பட்டதும் பீக்கர் 30 பரசன் விஸ்தாரமுள்ளது :—

என்ன, வடக்கு-ஏ. தன்தவாவும் சிலபேர்களுக்குமுடைய தன்மூலத்தோவத்து; கிழக்கு-ஏன். அந்தி-  
வாவும் சிலபேர்களுக்குமுடைய உடனின்தஅறம்ப அல்லது உடுமூன்னோவத்து, எச். எ. வியதாரிஸாவும் சிலபேர்  
களுக்குமுடைய கொள்காவத்து, மேற்கொல்லியவர்களுடைய தென்னபிட்டவத்து, எச். கணூருடைய மிட்டையா  
வத்து; தெற்கு-மேற்கொல்லியவனுடைய புலக்காமெததனிய ( $\frac{861}{7,343 \& 7,342}$ ), எச். எ. வியதோரிஸாவும் சில  
பேர்களுக்குமுடைய கெளுகாவியத்து; மேற்கு-மேற்கொல்லியவர்களுடைய பகலதெனியேபகல்கேள்ள, மே  
ற்கொல்லியவர்களுடைய தங்கிகள்லூரைபகலததனிய, மேற்கொல்லியவர்களுடைய தங்கிகள்லூரே இல-  
தனிய.



Land called Wewdattahena, in extent 9A. OR. 30P., situated in Narawelpita village of Kandaboda patta-wa.

**Surveyor-General's Office,**  
Colombo. February 14, 1900.

S. J. C. MORE,  
for Surveyor-General..